



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்)
சட்டம்**

(2013 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

2013, ஏப்பிரல் மாதம் 26 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 44.00

தபாற் செலவு : ரூபா 20.00

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

[2013 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 24 ஆம் திகதி அத்தாட்சிப் படுத்தப்பட்டது.]

ச.வ.ஓ-13/2013

**2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:-

1. (1) இச்சட்டம், 2013ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப் படலாம்.

சுருக்கப் பெயரும்
நடைமுறைக்கு
வரும் தேதியும்.

(2) இச்சட்டத்தின் ஏற்பாடுகள் 2013, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும் -

(அ) இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 16இ என்னும் பிரிவுக்கு இச்சட்டத்தின் 7(2) ஆம் பிரிவால் செய்யப்பட்ட திருத்தங்கள்;

(ஆ) முதன்மைச் சட்டவாக்கத்தின் 16ஈ என்னும் பிரிவுக்கு இச்சட்டத்தின் 8ஆம் பிரிவால் செய்யப்பட்ட திருத்தங்கள்; அத்துடன்

(இ) முதன்மைச் சட்டவாக்கத்தின் 17அ என்னும் பிரிவிற்கு இச்சட்டத்தின் 10 (4)ஆம் பிரிவால் செய்யப்பட்ட திருத்தங்கள்,

எல்லா நோக்கங்களுக்காகவும் 2012, ஏப்பிறல் 1ஆம் தேதியன்று நடை முறைக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

2. 2012ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 7ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
7 ஆம் பிரிவைத்
திருத்துதல்.

2-PL 007056 -1115 (2013/03)

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

(1) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில்-

(அ) உட்பந்தி (lxii) என்பதில் “சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகம்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகம்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(ஆ) உட்பந்தி (lxiii) என்பதில் “தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தால் தாபிக் கப்பட்ட நிதியம்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தால் தாபிக் கப்பட்ட நிதியம்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(இ) உட்பந்தி (lxiii) என்பதை உடனடுத்துப் பின் வரும் புதிய உட்பந்திகளைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(lxiv) 1974 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, இலங்கைப் பொது மருத்துவத் தொழில் புரியுநர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கைப் பொது மருத்துவத் தொழில் புரியுநர் கழகம்;

“(lxv) 1996 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கைச் சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கைச் சமூகப் பாதுகாப்புச் சபை;

“(lxvi) இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்தின் ஊடாக ஒழுங்குசெய்யப்பட்ட ஏதேனும் கடனிலிருந்து அல்லது பாராளுமன்றத்தால் வாக்களிக் கப்பட்ட நிதியத்திலிருந்து, கட்டணமின்றி

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 3
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

ஏற்பாடு செய்யப்பட்ட சேவைகளின் அளவுக்கு ஏதேனும் பகிரங்கக் கூட்டுத் தாபனம்;

“(lxvii) தேசிய அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துடன் (NDTF) ஒன்றிணைக்கப்பட்ட 2007ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ்க் கூட்டிணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி;

“(lxviii) 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட லங்கா புத்திர அபிவிருத்தி வங்கி; அத்துடன்

“(lxix) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது அல்லாததான கல்வி அமைச்சுடன் பதிவு செய்யப்பட்ட, கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அரசாங்கப் பாடவிதானத்தையும் மற்றும் அத்தகைய அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைகளையும் பின்பற்றுவதற்குப் பணிப்பாணை பெற்றுள்ளதமான அரசாங்க உதவி பெறும் ஏதேனும் தனியார் பாடசாலை.”.

(2) அப்பிரிவின் (ஓ) என்னும் பந்தியில் “பங்கிலாபமாகச் செலுத்தப்பட்டிருப்பின்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பங்கிலாபமாகச் செலுத்தப்பட்டிருப்பின்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(3) அப்பிரிவின் (ஓ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(ஓஎ) 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக (422 ஆம் அத்தியாயமான) பணச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட

4 **2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

ஒழுங்குவிதியினால் தாபிக்கப்பட்ட இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் இலாபங்களும் வருமானமும் .”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவைத் திருத்துதல்.

3. 2011ஆம் ஆண்டின் 22ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அவ்வப்பிரிவின் (ஈஈ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ஈஈஈ) அப்பொறுப்பு முயற்சியின் நோக்கங்களுக்கென விடயத்திற் கேற்ப 17அ அல்லது 16ஈ என்னும் பிரிவின் கீழ் அதன் வரி விடுமுறைக் காலப்பகுதியின் போது, இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டுள்ளதும் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடாக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டை 2013, ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் செய்துள்ளதமான ஒரு பொறுப்பு முயற்சியாகவுள்ள ஏதேனும் பொறுப்பு முயற்சியால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு இலங்கையில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள நிபுணர் ஒருவராகவிருக்கும் இலங்கைப் பிரசையொருவர் அல்லாதவரான தனியாளொருவருக்கு இலங்கையில் எழுகின்ற வேதனாதிகள், இலங்கையில் அவரால் ஆற்றப்படும் சேவை அத்தியாவசியமானது எனவும் மற்றும் அத்தகைய சேவையை இலங்கையில் பெறமுடியாதுள்ளது எனவும் இலங்கை முதலீட்டுச் சபையால் உறுதிப்படுத்தப்பட்டின்;

ஆயினும், இந்த ஏற்பாடு பொறுப்பு முயற்சியொன்றிலுள்ள எந்த நிபுணர்களுக்கு ஏற்புடைத்தாகின்றதோ, அந்த நிபுணர்களின் எண்ணிக்கை ஐந்தினை விஞ்சுதலாகாது.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 5
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

இப்பந்தியின் நோக்கத்திற்கு “நிபுணர்” என்பது இலங்கைப் பிரசைகளிடையே எந்தத் துறையில் போதிய நிபுணத்துவம் கிடைக்கப் படற்பாலாகவிருக்கவில்லையோ அந்தத் துறையாக இருக்கின்ற தென இலங்கை முதலீட்டுச் சபையால் செய்யப்பட்ட விதப்புரையின் மீது ஆணையாளர் தலைமையதிபதியால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய துறையில் நிபுணத்துவம் கொண்ட தனியாளொருவர் எனப் பொருள்படும்;”;

- (2) அவ்வுட்பிரிவின் (ந) என்பதில், “ஐந்து இலட்சம் ரூபாவை விஞ்சுமிடத்து; அப்போது-” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2013 ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு ஐந்து இலட்சம் ரூபாவை விஞ்சுமிடத்து, அப்போது-” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்
- (3) அவ்வுட்பிரிவின் (ய) என்னும் பந்தியில் “ஒர் இலட்சம் ரூபாவை விஞ்சாத அத்தகைய பாகம்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2013, ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாத அத்தகைய பாகம்.” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

4. 2012ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 9ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 9ஆம் பிரிவைத் திருத்துதல்.

- (1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(அஅ) இலங்கையிலுள்ள எவரேனும் ஆளினால் வழங்கப்பட்ட ஏதேனும் பிணையத்தில் அல்லது முறியில் 2012, ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலிருந்து செய்யப்பட்ட முதலீட்டிலிருந்து

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை(திருத்தச்)சட்டம்**

இலங்கைக்கு வெளியேயுள்ள எவரேனும் ஆளுக்கு அல்லது பங்காண்மைக்கு அல்லது வேறு ஆட்களின் குழுமத்திற்குத் திரளும் வட்டி;” அத்துடன்

- (2) அப்பிரிவின் (ங) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(ச) 2013 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர்-

- (i) பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக் குழுவினால் உரிமமளிக்கப்பட்ட ஏதேனும் பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையில் விலை கோரிப் பெறப்பட்ட ஏதேனும் கூட்டிணைப்புத் தனிசுப் பிணையத்தில்; அத்துடன்
- (ii) நிதியமைச்சுச் செயலாளரின் அங்கீகாரத்துடன் ஏதேனும் மாநகர சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் மாநகர முறியில்,

செய்யப்பட்ட ஏதேனும் முதலீட்டிலிருந்து எவரேனும் ஆளுக்குத் திரளுகின்ற அல்லது எழுகின்ற வட்டி அல்லது தள்ளுபடி.”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 13ஆம் பிரிவைத் திருத்துதல்.

5. 2012ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 13ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பிரிவின் (ஆஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ஆஆஆ) பண்டங்களை ஒரு நாட்டிலிருந்து பெற்று அல்லது ஒரு நாட்டில் உற்பத்தி செய்து, இலங்கையைத் தவிர, வேறொர் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஏதேனும் தொழில் தொடர்பில் 2012, ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப் பீட்டாண்டிற்கு எவரேனும் ஆளினால் வெளிநாட்டு நாணயத்தில் ஈட்டப்பட்ட இலாபங்களும் வருமானமும்;”;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 7
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(2) அப்பிரிவின் (ஈஈஈஈஈ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ஈஈஈஈஈ) இலங்கைப் பிரசையொருவரான எவரே னும் வதிவுள்ள தனியாளினால் இலங்கைக்கு வெளியே வெளிநாட்டு நாணயத்தில் ஈட்டப்பட்ட இலாபங்களும் வருமானமும், அத்தகைய இலாபங்களும் வருமானமும் (நியாயமான செலவினங்களாக இருக்கக்கூடியதென ஆணையாளர் தலைமையதிபதியால் சுருதப்பட்டவாறு இலங்கைக்கு வெளியில் செலவிடப்பட்ட அத்தகைய தொகை , ஏதேனும் இருப்பின், அதனைக் கழித்து) வங்கியொன்றின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டின்;”;

(3) அப்பிரிவின் (ரரரரர) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகளை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ரரரரர) 2013, சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் -

(i) பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் உரிம மளிக்கப்பட்ட ஏதேனும் பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையில் விலைகோரிப் பெறப்பட்ட ஏதேனும் கூட்டிணைப்புத் தனிசுப்பிணையத்தில்;

(ii) நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் ஏதேனும் மாநகர சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் மாநகர முறியில்,

செய்யப்பட்ட ஏதேனும் முதலீட்டிலிருந்தான எவையேனும் இலாபங்கள் அல்லது வருமானம் ;

(ரரரரர) இலங்கைக்கு வெளியேயிருந்து திரட்டப்பட்ட நிதிகளிலிருந்து சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள், பெருந்தோட்டங்கள், நிர்மாணத்தொழில் அல்லது வேறு உற்பத்தி செய்கின்ற தொழிலுக்குக் கடனாகக்

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

கொடுக்கப்பட்ட பணங்களிலிருந்து, 1955ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபனச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட டி.எவ்.சி.சி. வங்கியினாலும், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி. இனாலும் ஈட்டப்பட்ட வட்டி,” ;

- (4) அப்பிரிவின் (வவவவவவ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(வவவவவவ) இலங்கைக்கு வெளியே திரட்டப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டிலிருந்து இலங்கையில் செய்யப்பட்ட முதலீடு 50 மில்லியன் அமெரிக்க டொலரை விஞ்சுமிடத்தும் அத்துடன் அத்தகைய சேவைகள் இலங்கையில் செயற்பாடுகளைக் கொண்டு நாத்துவதற்கு அத்தியாவசியமானவை எனவும் இலங்கையில் பெற முடியாதுள்ளவை எனவும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் தலைமையதிபதியால் கருதப்படுமாயின், விடயத்திற்கேற்ப, 17 அ அல்லது 16ஈ என்னும் பிரிவின் கீழ் வரி விடுமுறைக் காலப்பகுதியின் போது, முதலீட்டுச் சபையுடன் பதிவுசெய்யப்பட்ட கம்பனியொன்றிடமிருந்து எவரேனும் வெளிநாட்டுக் கூட்டிணைப்பாளரால் பெறப்பட்ட வடிவமைப்பிற்கான ஏதேனும் அரசரிமைத் தொகை, புனைவுரிமைத் தொகை அல்லது ஏதேனும் கொடுப்பனவு;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 9
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

- (5) அப்பிரிவின் (வவவவவவ) என்னும் பந்தியை உடனடுத்தப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(வவவவவவ) இலங்கைக்குப் பிரசையாகவுள்ள வரும், வெளிநாட்டில் தொழிலுக் கமர்த்தப்பட்டுள்ள வருமான தனியாளொருவர் 2013, சனவரி 1ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் நாட்டுக்குத் திரும்பி, வெளிநாட்டு ஊழியத்திலிருந்தான அவரது ஈட்டுகளை, மதுபான அல்லது புகையிலைத் தயாரிப்புகள் தவிர்ந்த ஏதேனும் பொருளை உற்பத்திசெய்யும் அல்லது ஏதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் தொழிலைத் தொடங்குவதில் முதலீடு செய்யுமிடத்து, அத்தகைய தொழிலின் வர்த்தகத் தொழிற்பாடுகள் எந்த வரிமதிப்பீட்டாண்டில் தொடங்குகின்றனவோ அந்த வரி மதிப்பீட்டாண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்குகின்ற ஐந்தாண்டு காலப்பகுதிக்கு அத்தகைய தொழிலிருந்தான அத்தகைய ஆளின் இலாபங்களும் வருமானமும்.”.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவு “காலத்தின் போதும் இலங்கையினதும் வேறேதேனும் நாட்டினதும் பிரசையொருவராகவிருப்பின் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக பின்வரும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 15ஆம் பிரிவைத் திருத்துதல்.

“காலத்தின் போதும் -

- (i) அத்தகைய தனியாளர் இலங்கை மற்றும் வேறு ஏதேனும் நாடு ஆகிய இரண்டினதும் பிரசையாக

10 **2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

விருக்குமிடத்து, 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக;

(ii) அத்தகைய தனியாள் இலங்கை பிரசையாகவும்;
அத்துடன்

(அ) வேறு ஏதேனும் நாட்டின் பிரசையாகவும்
இருக்குமிடத்து ; அல்லது

(ஆ) வேறு ஏதேனும் நாட்டில், அத்தகைய ஆள்
அத்தகைய நாட்டின் பிரசாவுரிமையைப்
பெறுவதற்கு அவரை இயலச் செய்யக்கூடிய
நிரந்தர வதிவிட அந்தஸ்தை அல்லது அதைப்
போன்ற வேறு அந்தஸ்தைப் பெற்றுள்ளவ
ராகவும் இருக்குமிடத்து,

2013 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்
பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்
டிற்காக,

வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.”.

7. 2012ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க, சட்டத்தினால்
கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின்
16இ எனும் பிரிவானது இத்தால் மேலும் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் அட்டவணையின்
I ஆம் நிரையில் “உட்பிரிவு (2) இன் (அ) என்னும்
பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் குறிப்பீடு
செய்யப்பட்ட ஏதேனும் செயற்பாடு ஆனால்
கமத்தொழில் தொடர்பான சேவைகள் உள்ளடக்
கப்படாமல் (உற்பத்தியில் 50% வீதத்திற்கு மேல்
உள்ளூர் சந்தையில் விற்கப்படவிருப்பின், உற்பத்திப்
பொருட்கள் குறைந்த பட்சம் 35% சேர்ப்பெறுதியுடன்

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 11
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

இருத்தல் வேண்டும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும், பதிலாக, “உட்பிரிவு (2) இன் (அ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் செயற்பாடு.

ஏதேனும் பொருளை உற்பத்தி செய்யுமிடத்து, அத்தகைய பொருளின் உற்பத்தியின் 50% வீதத்திற்கு மேல் உள்நூர் சந்தையில் விற்கப்படவிருப்பின், அத்தகைய பொருள் குறைந்த பட்சம் 35% பெறுமதி சேர்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(i) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “அந்தப் பொறுப்பு முயற்சியும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அந்தப் பொறுப்பு முயற்சியும்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(ii) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “தொடங்கும் பொறுப்பு முயற்சியும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “தொடங்கும் பொறுப்பு முயற்சியும்; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(iii) அவ்வுட்பிரிவின் (ஐ) என்னும் பந்தியினை உடனடுத்துப் பின் வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ஈ) முன்னர் உள்ளதாகவிருக்கின்ற ஏதேனும் தொழிலின் பிரித்தலின் அல்லது மீள்நிர்மாணத்தின் அல்லது கொள்ளலின் மூலம் உருவாக்கப்பட்டதாக இல்லாததும்;”

12 **2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
16ஈ என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

8. 2012 ஆம் ஆண்டு 8ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 16 ஈ என்னும் பிரிவானது, “ஐந்தாண்டுகளைக் கொண்டவொரு காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஐந்தாண்டுகளைக் கொண்டவொருகாலப் பகுதிக்கு, அத்தகைய பொறுப்பு முயற்சியானது முன்னதாக இருக்கின்றதான ஏதேனும் வியாபாரத்தின் பிரித்தலின், மீள் நிர்மாணத்தின் அல்லது கொள்ளுதலின் மூலம் உருவாக்கப்பட்டதாக இல்லாததாகவிருப்பின், விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக “முதலீடு” என்பது ஏதேனும் காணியின், பொறித்தொகுதியின், இயந்திரத் தொகுதியின் உபகரணத்தின் மற்றும் வேறு நிலையான சொத்துக்களின் ஆகுசெலவு எனப் பொருள்படும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
16 உ என்னும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 16 உ என்னும் பிரிவினை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 16 உ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“சேதன
உரத்தின்
உற்பத்தி
விநியோகம்
சந்தைப்
படுத்துதல்
என்பவற்றுடன்
தொடர்புபட்ட
ஏதேனும்
மீள்புதுப்பிக்கப்
படற்பாலதான
வலுவூட்டற்
பயிற்செய்கை
என்பவற்றி
லிருந்தான
இலாபங்க
ளுக்கும்
வருமானத்
திற்கும்
விலக்களித்தல்.

16உ. எவரேனுமாளின் அல்லது பங்காண்மையின் 3ஆம் பிரிவின் (அ)என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட பின் வருவனவற்றிலிருந்தான இலாபங்களும் வருமானமும் (ஏதேனும் மூலதனச் சொத்தின் கையுதிர்த்தலி லிருந்தான ஏதேனும் இலாபங்களும் வருமானமும் தவிர) 2013, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடக்கம் -

- (i) பத்து ஆண்டு காலப்பகுதியொன்றுக்கு இலங்கையில் ஏதேனும் மீள்புதுப்பிக்கப் படற்பாலதான வலுவூட்டும் பயிர்களை பயிர்செய்கின்ற ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்தான இலாபங்களும் வருமானமும் ;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 13
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(ii) சேதன உரங்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தலுடன் தொடர்பு பட்ட எல்லா கொடுக்கல் வாங்கல்களிலிருந்தான இலாபங்களும், வருமானமும்,

வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

10. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 17அ என்னும் பிரிவானது, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் (ii)என்னும் உட்பந்தியில் “தைத்த ஆடைகள்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “தைத்த ஆடைகள் மற்றும் புடைவைகள்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(2) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (XXVii) என்னும் உட்பந்தியில் “வேறு ஏதேனும் செயற்பாடு ; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் “வேறு ஏதேனும் செயற்பாடு” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(3) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “அதற்குப் பின்னர் தொடங்குகின்றதுமான ஏதேனும் பொறுப்பு முயற்சி எனப் பொருள்படும்;” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அதற்குப் பின்னர் தொடங்குகின்றதுமான ; அத்துடன்

(இ) ஏலவேயிருந்த ஏதேனும் தொழிலின் பிரித்தலின் அல்லது மீள்நிர்மாணத்தின் அல்லது கொள்ளுதலின் மூலம் உருவாக்கப்படாததாகவிருக்கின்றதுமான,

ஏதேனும் பொறுப்பு முயற்சி எனப் பொருள்படும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ; அத்துடன்

(4) அவ்வுட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

14 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

“இப்பிரிவின் நோக்கத்திற்காக, “முதலீடு” என்பது ஏதேனும் காணியின், பொறியின், பொறித் தொகுதியின், இயந்திரத்தொகுதியின், உபகரணத்தின் மற்றும் வேறு நிலையான சொத்துக்களின் ஆகுசெலவு எனப் பொருள்படும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
25ஆம் பிரிவைத்
திருத்துதல்.

11. 2012 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 25 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்திக்கான காப்பு வாசகத்தின் (ஈ) என்னும் பந்தியில், “கொள்ளப்படுமிடத்து, வீதமானது கொள்ளலின் செலவின் ஐம்பது சதவீதமாதல் வேண்டும்” என்னும் சொற்களுக்கப் பதிலாக, “கொள்ளப்படுமிடத்து, வீதமானது கொள்ளற் செலவின் ஐம்பது சதவீதமாதல் வேண்டும் :

ஆயின், 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஏதேனும் வர்த்தகத்தால் அல்லது தொழிலால் அத்தகைய உயர் தொழினுட்பப் பொறித் தொகுதி, இயந்திரத்தொகுதி அல்லது உபகரணம் கொள்ளப்பட்டும் அத்துடன் அந்த வர்த்தகத்தின் அல்லது தொழிலின் மின்பிறப்பாக்கத்தின் மொத்தத் தேவைப்பட்டின் முப்பது சதவீதத்திற்கு மேல் மாற்றுவலு வளங்களிலிருந்து பெறுமாறும் பயன்படுத்தப்பட்டுமிருப்பின், வீதமானது கொள்ளற் செலவின் நூறுசதவீதமாதல் வேண்டும்.

இக்காப்பு வாசகத்தின் நோக்கத்திற்காக “மாற்று வலுவளங்கள்” என்பது மின்சாரத்ததைப் பிறப்பிக்கும் தேசிய நெய்யரி தவிர்ந்த வேறு ஏதேனும் வளங்கள் எனப் பொருள்படும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

- (2) அப்பிரிவின் (அ) என்னும் பந்திக்கான காப்பு வாசகத்தின் (ஈ) என்னும் பந்தியினை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகளைச் சேர்ப்பதன் மூலமும்:-

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 15
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

- “(உ) தொழில்நுட்பத் தரஉயர்வு நோக்கத்துக்கு அல்லது ஏதேனும் புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஏதேனும் பொறித் தொகுதி, இயந்திரத் தொகுதி அல்லது உபகரணம் ஏதேனும் தொழிலில் கொள்ளப்படும் பயன்படுத்தப்படுமிடத்தும் வீதமானது கொள்ளற் செலவின் ஐம்பது சதவீதமாதல் வேண்டும்;
- (ஊ) முகாமைத்துவ முறைமை இடர் தொடர்பில், பிணை யங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்ட கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுவ தற்கென தகவல் தொழினுட்ப உட்கட்டமைப் பின் தரம் உயர்த்தலுக்காக ஏதேனும் பங்குதரசுர் கம்பெனியில் ஏதேனும் பொறித் தொகுதி, இயந்திரத் தொகுதி அல்லது உபகரணம் 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படுமிடத்து, வீதமானது கொள்ளற் செலவின் ஐம்பது சதவீதமாதல் வேண்டும்;
- (எ) ஏற்றுமதியிலிருந்து அத்தகைய வர்த்தகத்தின் அல்லது தொழிலின் மொத்த விற்பனை வரவு ஆகக்குறைந்தது 60 சதவீதமாக இருக்குமிடத் தும் அத்துடன் ஏதேனும் வர்த்தகத்தில் அல்லது தொழிலில் ஏதேனும் பொறித் தொகுதி, இயந்திரத் தொகுதி அல்லது உபகரணம் 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதி அன்று அல்லது அதன் பின்னர் கொள்ளப்படும் பயன்படுத்தப்படுமிடத்தும், வீதமானது கொள்ளற் செலவின் ஐம்பது சதவீதமாதல் வேண்டும்;

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

- (3) அவ்வட்டிரிவின் (ஐ) என்னும் பந்தியில், “சதவீதத்திற்குச் சமமானதொரு தொகை:” என்னும் சொற்கள் தொடக்கம், “முந்நூறு சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றாதல் வேண்டும்;” என்னும் சொற்கள் வரையான எல்லாச் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாகப் பின்வரும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் :-

“ஆயின்,

(அ) அத்தகைய ஆராய்ச்சி, ஏதேனும் அரசாங்க நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 2012, ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 2013, ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் உறப்பட்டிருக்குமிடத்தும்;

(ஆ) அத்தகைய ஆராய்ச்சி, இலங்கையிலுள்ள ஏதேனும் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் உறப்பட்டதாக இருக்குமிடத்தும்,

அத்தகைய ஆளினால் உறப்பட்ட அத்தகைய செலவினத்தின் முந்நூறு சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றாதல் வேண்டும்; அத்துடன்

- (4) அப்பிரிவின் (ந) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை சேர்ப்பதன் மூலமும்:-

“(ப) அரசாங்கத்துக்கு விசேட அறவீடொன்றாக பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்றினால் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கப்பட்ட வியாபாரப் பொறுப்பு முயற்சியினால் செலுத்தப்பட்ட ஏதேனும் தொகை.”.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 17
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

12. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 26-ஆம் பிரிவு, அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (ம) என்னும் பந்தியில், “விளம்பரச் செலவு தவிர” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “விளம்பரச் செலவு அல்லது விளையாட்டுகள் என்னும் விடயம் எவ்வமைச்சருக்கு குறித்தளிக்கப்பட்டதோ அவ்வமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளின் அனுசரணையின் மீது 2012, ஓகத்து 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் உற்ப்பட்ட விளம்பரச் செலவு தவிர,” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 26-ஆம் பிரிவைத் திருத்துதல்.

13. 2012 ஆம் ஆண்டின் 12-ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 34 ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 34-ஆம் பிரிவைத் திருத்துதல்.

(1) அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் அவ்வுட்பிரிவின் (ந) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகளை உட்புகுத்துவதன் மூலம்:-

“(ப) 4 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட இலாபங்கள் தவிர்ந்த இலங்கையில் வதிவுள்ள எவரேனும் தனியாளின் தொழிலில் இருந்தான இலாபங்களானவை 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அதன் பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுக்கு ஐந்நாறாயிரம் ரூபாவை விஞ்ச மிடத்து அப்போது,

(i) ஐந்து லட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வுள்ள அத்தகைய இலாபங்களின் அத்தகைய பாகம் ; அல்லது

(ii) ஓர் இலட்சம் ரூபா,

இவற்றுள் எந்தத்தொகை குறை வானதோ அந்தத் தொகை;

“(ம) இலங்கைப் பிரசையல்லாத ஒருவரும் இலங்கையின் வதிவில்லாதவருமான எவரேனும் தனியானுக்கு இலங்கையில் எழுகின்ற 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான உத்தியோகபூர்வ வேதனாதிகளின் ஓர் இலட்சம் ரூபாவை விஞ்சாத அத்தகைய பாகம்;” அத்துடன்

(2) அப்பிரிவின் (4)ஆம் உட்பிரிவில் அப்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (1)ஆம் உட்பந்தியில், “இரண்டாம் உட்பிரிவின் பந்திகள் (அ), (ஆ), (இ), (உ), (எ), (ஏ), (ஏ), (ஐ), (ஓ), (ஔ), (ஈ), (ச), (ட), (ண), (த) மற்றும் (ந) என்பவற்றில் குறிப்பீடு செய்யப்பட்டவற்றைத் தவிர” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களும் பதிலாக, “இரண்டாம் உட்பிரிவின் பந்திகள் (அ), (ஆ), (இ), (உ), (எ), (ஏ), (ஏ), (ஐ), (ஓ), (ஔ), (ஈ), (ச), (ட), (ண), (த), (ந), (ப) மற்றும் (ம) என்பவற்றில் குறிப்பீடு செய்யப்பட்டவற்றைத் தவிர” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
40அ என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

14. 2009 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 40அ என்னும் பிரிவு, “20 சதவீதத்தை” என்னும் சொற்கள் அப்பிரிவில் எங்கு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதற்குப் பதிலாக, “பதினாறு சதவீதத்தை” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
40ஆ என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

15. 2009 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 40ஆ என்னும் பிரிவு, “இருபது சதவீதத்தை” என்னும் சொற்கள் அப்பிரிவில் எங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதற்குப் பதிலாக, “பதினாறு சதவீதத்தை” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 19
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

16. முதன்மைச் சட்டவாக்கத்தில் 46ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அந்த சட்டவாக்கத்தின் 46அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச் சட்டவாக்கத்தில் 46அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

“கோழிப் பண்ணை களிலிருந்தான இலாபங்கள் மீதான வருமான வரி வீதம்.

46அ. பிரிவு 3இன் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக எவரேனும் ஆளின் வரிவிதிக்கப்படற்பால தான வருமானம் (ஏதேனும் மூலதனச் சொத்தினைக் கையுதிர்ப்பதிலிருந்து பெறும் ஏதேனும் இலாபங்கள் மற்றும் வருமானங்கள் தவிர) கோழிப் பண்ணையிலிருந்தான, எவையேனும் இலாபங்கள் மற்றும் வருமானத்தினை உள்ளடக்கியிருப்பின், அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் அத்தகைய பகுதி, இப்பிரிவின் வேறு ஏற்பாடுகளில் முரணானதாக எது எவ்வாறாறிருப்பினும் இச்சட்டத்திற்கான ஐந்தாவது அட்டவணையில் குறிப்பீடு செய்யப்பட்டதோதான வீதத்தில் வருமானவரி அறிவிடப்படற்பாலதாதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “கோழிப் பண்ணையிலிருந்தான இலாபங்கள் மற்றும் வருமானம்” என்பது அத்தகைய ஆளினால் ஏதேனும் உற்பத்தி அல்லது தயாரிப்புச் செயன் முறைக்குட்படுத்தப்படாத வகையில் செய்யப்பட்ட உற்பத்தியின் விற்பனையிலிருந்து பெறப்படும் அத்தகைய இலாபங்கள் மற்றும் வருமானம் எனப் பொருள்படும்.”

17. முதன்மைச் சட்டவாக்கத்தில் 48ஆ என்னும் பிரிவை உடனடுத்து பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 48இ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச் சட்டவாக்கத்தில் 48இ என்னும் புதிய பிரிவினை உட்புகுத்துதல்.

20 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

“முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப் பட்ட பொறுப்பு முயற்சிகளுக்கு வரி விலக்களிப்புக் காலம் முடிவடைந்த தன் பின்னர் ஏற்புடைய பாலதான வருமான வரி வீதம். 48இ. 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் ஏதேனும் பொறுப்பு முயற்சி வரிச் சலுகைகளுக்கு ஏற்பாடு செய்கின்ற உடன்படிக்கை யொன்றை இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்து கொண்டுள்ள விடத்தும் அத்துடன் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வரி விலக்களிப்புக் காலப் பகுதி முடிவடைந்ததன் பின்னர் அத்தகைய உடன்படிக்கையின் கீழான வரி விதிப்பானது, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான வரி விதிப்பனை விடவும் அதிக சமையுள்ளதாக இருக்கின்ற விடத்தும், அத்தகைய வரி விலக்களிப்புக் காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னரான அத்தகைய பொறுப்பு முயற்சியின் இலாபங்கள் மற்றும் வருமானம் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க வரி விதிக்கப் படற்பாலதாதல் வேண்டும், ஆயின் அத்தகைய பொறுப்பு முயற்சியானது அத்தகைய உடன் படிக்கை தொடர்பில் ஏதேனும் குறைநிரப்பு உடன்படிக்கை ஊடாக ஏதேனும் மேலதிக வரிச் சலுகையை நாடுதல் ஆகாது.”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 56-ஆம் பிரிவைத் திருத்துதல்.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 56-ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “பதினைந்து சதவீதப்படி” என்னும் சொற்களுக்குப் பதிலாக “பன்னிரெண்டு சதவீதப்படி” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ; அத்துடன்
- (2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், “பதினைந்து சதவீதத்தை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, அவ்வுட்பிரிவில் அத்தகைய சொற்கள் காணப்படும் இடங்களிலெல்லாம், “பன்னிரெண்டு சதவீதத்தை” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 21
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

19. முதன்மைச் சட்டவாக்கத்தில் 56ஆம் பிரிவினை உடனடுத்த பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அவை அந்த சட்டவாக்கத்தின் 56அ, 56ஆ, 56இ மற்றும் 56ஈ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும் :-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 56அ, 56ஆ, 56இ மற்றும் 56ஈ என்னும் புதிய பிரிவுகளை உட்புகுத்துதல்.

“ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கம்பனி யொன்றினால் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட கம்பனி யொன்றின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் அத்தகைய பகுதி 2013, ஏப்பிரல் 1ஆம் திகதியில் அல்லது அதன்பின்னர் ஆரம்பமாகும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டுக்காக, இறக்குமதி மாற்றீடு என்ற வகையில் முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அளவு வரை-

(அ) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டுள்ள 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அல்லது இந்த சட்டத்தின் 16இ, 16ஈ அல்லது 17அ என்னும் பிரிவின் கீழ் வரி விடுமுறையினை அனுபவிக்கின்றதும் மற்றும் அதன் கருத்திட்ட செயற்படுத்துகைக் காலப்பகுதியின்போது அத்தகைய உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் கீழ் தீர்வை அற்ற அடிப்படையில் கருத்திட்டத்துடன் தொடர்புடைய பண்டங்களை அல்லது மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதான ஏதேனும் கம்பனிக்கு; அல்லது

(ஆ) ஏதேனும் அரசாங்க அதிகாரத்தின்கீழ் தீர்வையற்ற அடிப்படையில் குறிப்பீடு செய்யப்பட்ட பண்டங்களை இறக்குமதி செய்வதற்கு தகைமைபெறும் எவரேனும் ஆளுக்கு,

இச்சட்டத்தின் வேறு எவையேனும் ஏற்பாடுகளில் முரணாக எது எவ்வாறிருப்பினும், ஏற்றுமதியிலிருந்தான இலாபங்களாகவும், வருமானமாகவும் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், இச்சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையில் குறிப்பீடு செய்யப்பட்ட தோதான விதத்தில் வருமானவரி அறிவிடப்படற்பாலதாலும் வேண்டும்.

“வெளிநாட்டு கப்பல்களுக்கு பண்டங்கள் அல்லது சேவைகளை வழங்குவதிலிருந்தான இலாபங்கள் மற்றும் வருமானம் மீதான வருமான வரி வீதம்.

56ஆ. வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுக்காக வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் பண்டங்களை வழங்குவதிலிருந்து அல்லது சேவைகளை ஏற்பாடு செய்வதிலிருந்து 2013, ஏப்பிரல் 1 ஆம் திகதியன்று அல்லது அதற்குபின்னர் ஆரம்பமாகும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டுக்கான, எவரேனும் ஆளின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தின் வேறு ஏதேனும் ஏற்பாடுகளில் முரணாக எதுஎவ்வாறிருப்பினும் ஏற்றுமதியிலிருந்தான இலாபங்கள் மற்றும் வருமானமாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், இச்சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையில் குறிப்பீடு செய்யப்பட்ட தோதான விதத்தில் வருமான வரி அறிவிடப்படற்பாலதாலும் வேண்டும்.

வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுக்காக இலங்கையில் உற்பத்தி

56இ. இலங்கை மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய ஈட்டற் கணக்கின் ஊடாக வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுக்காக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் பொருளின் விற்பனையி

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 23
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

செய்யப்பட்ட
பொருட்சளின்
விற்பனையி
லிருந்தான
இலாபங்க
ளினதும்
வருமானத்
தினதும்
மீதான
வருமான
வரி வீதம்.

லிருந்து 2013, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கான எவ்வேறுமாளின் இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகம், இச்சட்டத்தின் வேறேதேனும் ஏற்பாடுகளில் முரணாக எது எவ்வாற்றிருப்பினும் ஏற்றுமதியிலிருந்தான இலாபங்கள் மற்றும் வருமானமாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், இச்சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட தோதான வீதத்தில் வருமான வரி அறவிடப்படற் பாலதாதலும் வேண்டும்.

“ஏற்றுமதியை
நோக்காகக்
கொண்ட
கம்பெனியினால்
உள்நாட்டில்
உற்பத்தி
செய்யப்பட்ட
பண்டங்களின்
விற்பனை
யிலிருந்தான
இலாபங்கள்
மற்றும்
வருமானம்
மீதான
வருமானவரி
வீதம்.

56ஈ. 2013, ஏப்பிரல் 1 ஆந் திகதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக, அதன் தயாரிப்புகளில் அறுபது சதவீதத்துக்குக் குறையாதவற்றை ஏற்றுமதி செய்கின்றதான ஏதேனும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கம்பெனியினால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தைத்த ஆடைகள், நெய்யப்பட்ட துணிவகைகளினால் தயாரிக்கப்பட்ட பைகள், நார்ப்பட்டு, திரைச்சீலைகள் அல்லது வேறெவையேனும் பண்டங்கள் என்பவற்றை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வதிலிருந்தான இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகத்துக்குப் பன்னிரண்டு சதவீதத்திலான வருமானவரி விதிக்கப்படற்பாதாதல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும், விடயத்துக்கேற்ப, அத்தகைய தைத்த ஆடைகளின், பைகளின், நார்ப்பட்டின், திரைச் சீலைகளின் அல்லது வேறு பண்டங்களின் உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பானது, இலங்கை வணிகப் பெயரை அறுபத்தைந்து சதவீதத்துக்கு அதிகமாகக் கொண்டிருக்குமிடத்து, அத்தகைய தைத்த ஆடைகள், பைகள், நார்ப்பட்டு, திரைச் சீலைகள்

24 **2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை(திருத்தச்)சட்டம்**

அல்லது வேறு பண்டங்கள் என்பவற்றின் விற்பனையிலிருந்து அத்தகைய ஏற்றுமதியை நோக்காகக்கொண்ட கம்பெனியின் இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாசத்துக்குப் பத்து சதவீதத்திலான வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 59அ என்னும் பிரிவைத் திருத்துதல்.

20. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 59அ என்னும் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், அவ்வூட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் புதிய பந்தியை இடுவதன் மூலமும்:-

“(ஆ) (ஏதேனும் மூலதனச் சொத்தின் விற்பனை தவிர்ந்த) அத்தகைய வரிமதிப்பீட்டாண்டிற் கான அத்தகைய பொறுப்பு முயற்சியின் மொத்த விற்பனைவரவு-

(i) 2011, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர், ஆனால் 2013, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய பொறுப்பு முயற்சியின் மொத்த விற்பனை வரவு முந்நாறு மில்லியன் ரூபாவை விஞ்சாத தாகவுள்ள;

(ii) 2013, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு ஐந்நாறு மில்லியன் ரூபாவை விஞ்சாததாகவுள்ள;”;

(2) அப்பிரிவிற்கான ஓரக் குறிப்பிற்குப் பதிலாகப் பின்வரும் ஓரக் குறிப்பை இடுவதன் மூலமும்:-

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 25
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

“குறித்த சில தொகையை விஞ்சாத வருடாந்த மொத்த விற்பனை வரவுடனான ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்தான எவரேனும் ஆளின் இலாபங்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்புடையற்பாலதான வருமான வரியின் வீதம்.”.

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59இ எனனும் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அவை அச்சட்டவாக்கத்தின் முறையே 59ஈ மற்றும் 59உ எனனும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 59ஈ மற்றும் 59உ எனனும் புதிய பிரிவுகளை உட்புகுத்தல்.

“கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் அதன் பங்குகளை நிரல்படுத்துகின்றதும் மற்றும் பொது மக்களுக்கு பங்குகள் வழங்கியதுமான கம்பனிக்கு ஏற்புடையதான வருமான வரி வீதம்.

59ஈ. (1) பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்ட கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் 2013, ஏப்ரல் 1ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 2014 ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களுக்கு அதன் பங்கில் இருபது சதவீதத்தினை விட குறையாதவற்றை தொடக்க பகிரங்க கொடை முனைவு என்றவாறு வழங்கியுள்ளதாடன் தனது பங்குகளை நிரல்படுத்தியதும் மற்றும் ஏதேனும் கம்பனியின், 3ஆம் பிரிவின் (அ) பந்தியின் கருத்துக்கமைவான (ஏதேனும் முலதனச் சொத்துக்களின் விற்பனை யிலிருந்தான ஏதேனும் இலாபங்கள் மற்றும் வருமானம் தவிர) இலாபங்கள் மற்றும் வருமானம் மீது ஏற்புடைய தான வரிவீதம், அத்தகைய கம்பனி நிரல்படுத்தப்பட்டதன் பின்னர் பொது மக்களினால் அதன் பங்குகள் வைத்திருக்கப்படுவது இருபது சதவீதத்திற்கு குறையாமல் தொடர்ந்தும் பேணப்படுதல் வேண்டுமென்ற நிபந்தனைக்கமைவாக, அத்தகைய பங்குகள் நிரல்படுத்தப்பட்ட வரிமதிப்பீட்டாண்டுக்கும் மற்றும் அந்த வரிமதிப்பீட்டாண்டினை உடனடுத்துறும் மேலும் இரண்டு வரிமதிப்பீட்டாண்டுகளுக்கும் ஐம்பது சதவீதத்தினால் குறைக்கப்படுதல் வேண்டும்.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை(திருத்தச்)சட்டம்

(2) உட்பிரிவு (1)இல் குறிப்பீடுசெய்யப்பட்ட கம்பனி அதன் பங்குகளை நிரல்படுத்தியதின் பின்னர் வரும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயத்தில் பொது மக்களினால் வைத்திருக்கப்பட்ட பங்குகளை இருபது சதவீதத்திற்குக் குறையாமற் பேணுவதற்குத் தவறும்போது, உட்பிரிவு (1) இன் கீழ் குறைக்கப்பட்ட வரியானது, இச்சட்டத்தின் வேறேதேனும் ஏற்பாடுகளில் முரணாக எது எவ்வாறிருப்பினும் மீள்வரி மதிப்பீடு செய்யற்படற் பாலதாதல், கொடுபடற்பாலதாதல் மற்றும் அறவிடப்படற்பாலதாதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக நிரல்படுத்தப்பட்ட கம்பனியொன்று தொடர்பில், “பொதுமக்களால் வைத்திருக்கப்பட்ட பங்குகள்” என்பது-

- (அ) அதன் தாய், துணை அல்லது இணைந்த கம்பனிகள் அல்லது அதன் தாய்க்கம்பெனியின் எவையேனும் துணைக்கம்பெனிகள் அல்லது இணைந்த கம்பெனிகள் ;
- (ஆ) அத்தகைய கம்பனியின் பணிப்பாளர்களாக பதவி வகிக்கும் அதன் பணிப்பாளர்கள், அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் 18 வயதைவிடக் குறைந்த பிள்ளைகள்;
- (இ) அதன் பிரதான நிறைவேற்று அலுவலர், அவரது வாழ்க்கைத்துணை மற்றும் 18 வயதை விடக் குறைந்த பிள்ளைகள்; அத்துடன்
- (ஈ) அத்தகைய கம்பனியின் பங்குகளில் பத்து சதவீதத்தை அல்லது அதற்கு அதிகமான வற்றினை வைத்திருக்கும் எவரேனும் தனியான,

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 27
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

பங்காளர், என் பவர்களில் நேரடியாக அல்லது நேரடியல்லாது வைத்திருக்கப்படுகின்ற பங்குகள் தவிர்ந்த எவரேனும் ஆளினால் வைத்திருக்கப்பட்ட அத்தகைய கம்பனிகளின் பங்குகள் எனப் பொருள் படும்.

ஏதேனும் மாற்று வலு உற்பத்தி கருத் திட்டத்தைத் தொழிற் படுத்துவ திலிருந்தான இலாபங்கள் மற்றும் வருமானத்தின் மீதான வருமான வரி வீதம். 59உ. ஏதேனும் சிறிய நீர் மின் உற்பத்திக் கருத்திட்டம் உள்ளடங்கலாக ஏதேனும் மாற்று வலு உற்பத்திக்கான ஏதேனும் கருத்திட்டத்தை தொழிற் படுத்துவதிலிருந்து எவரேனும் ஆள் அல்லது பங்காண்மையின் இலாபங்கள் மற்றும் வருமானத் தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தின் வேறேதேனும் ஏற்பாடுகளில் முரணாக எது எவ் வாறிருப்பினும் இச்சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையில் குறிப்பீடு செய்யப்பட்ட தோதான வீதத்தில் வரி விதிக்கப்படற்பாலதாதல் வேண் டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “சிறிய நீர் மின் உற்பத்திக் கருத்திட்டம்” என்பது பத்து மெகா வாற்றுக்களுக்கு குறைவான மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் ஏதேனும் நீர் மின் கருத்திட்டம் எனப் பொருள்படும்.”.

22. 2009ஆம் ஆண்டின் 19ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க, சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 60ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 60ஆம் பிரிவைத் திருத்துதல்.

- (1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (ii) என்னும் உட்பந்தியில், “தொகையான கருந்தேயிலை, கிறேப் ற்ப்பர்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஒவ்வொரு சிப்பமும் அல்லது பொதியும் ஒரு கிலோ கிராமுக்கு மேற்பட்ட எடையினையுடைய சிப்பங்களின் அல்லது பொதிகளின் வடிவில் இல்லாததான கருந்தேயிலை, கிறேப் இறப்பர்,” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்

- (2) “16 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விளைபொருட்கள் எனப் பொருள்படும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஆனால், தொகையான தேயிலை உள்ளடங்கலாக 16 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட வேறு எவையேனும் விளைபொருட்கள் எனப் பொருள்படும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
78 ஆம் என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

23. 2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 78 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-

- (1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில், “வேறு வருமானத்தினதும் கூட்டுமொத்தத்தின் மீதும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வேறு வருமானத்தினதும் கூட்டு மொத்தத்தின் மீதும்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்
- (2) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்திகளை இடுவதன் மூலமும்:-

“(ஆ) 2007, ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால், 2013, ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு, 76ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட பிரிபடற்பாலதான இலாபங்களினதும் அத்துடன் வேறு வருமானத்தினதும் கூட்டு மொத்தத்தின் ஆறு இலட்சம் ரூபாவுக்குக் கூடிய மிகை, எதுவுமிருப்பின், அத்தகைய மிகையின் மீதும்; அத்துடன்

(இ) 2013, ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு 76ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட பிரிபடற்பாலதான இலாபங்களினதும் அத்துடன் வேறு வருமானத்தினதும் கூட்டுமொத்தத்தின் ஒரு மில்லியன் ரூபாவுக்குக் கூடிய மிகை, எதுவுமிருப்பின், அத்தகைய மிகையின் மீதும்;”;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 29
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

24. 2008ஆம் ஆண்டில் 9ஆம் இலக்க சட்டத்தின் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 79 ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
79 ஆம் என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

- (1) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், “அத்தகைய இல்லாமை ஆரம்பிக்கின்ற மதிப்பீட்டு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து வதிவற்றவராகக் கருதப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக 2013, ஏப்பிரல் 1 அந் தேதிக்கு முன்னரான வரிமதிப்பீட்டாண் டொன்றாக இருக்கின்ற அத்தகைய இல்லாமை ஆரம்பிக்கின்ற வரிமதிப்பீட்டு ஆண்டின் ஆரம்பத் திலிருந்து வதிவற்றவராகக் கருதப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்
- (2) அப்பிரிவின் (4)ஆம் உட்பிரிவில், “கூட்டு மொத்தமாக முப்பது நாட்களை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2013, ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னரான ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டொன்றுக்காக கூட்டு மொத்தமாக முப்பது நாட்களை” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

25. 2008ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 104ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
104ஆம் பிரிவைத்
திருத்துதல்.

- (1) அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவில், “இரண்டு இணைப் பொறுப்பு முயற்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் கொடுக்கல் வாங்கலிலிருந்து” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இரண்டு இணைப்பொறுப்பு முயற்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் சர்வதேசக் கொடுக்கல் வாங்கலிலிருந்து” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;
- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

“(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட இலாபங்களும், வருமானமும் அல்லது நட்டம் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைக் கருத்திற்கொண்டு ஆய்ந்தறியப்படவில்லையென வரிமதிப்பீட்டாளர் ஒருவருக்குத் தோன்றுமிடத்து, அவர் அத்தகைய சர்வதேசக் கொடுக்கல்வாங்கல் தொடர்பிலான கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைக் கணக்கிடுவதை கைமாற்றல் விலையிடுதல் அலுவலரொருவருக்கு ஆற்றப்படுத்தலாம். கைமாற்றல் விலையிடுதல் அலுவலர் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட இரண்டு இணைப்பொறுப்பு முயற்சிகளுள் ஒன்றை அல்லது அவை இரண்டையும் கொண்டுநடாத்துகின்ற ஆளுக்கு முகவரியிடப்பட்ட எழுத்தில், விடயத்திற்கேற்ப, அத்தகைய இலாபங்களும் வருமானமும் அல்லது அத்தகைய நட்டம் உண்மையில் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைக் கருத்தில் கொண்டுதான் ஆய்ந்தறியப்பட்டுள்ளது என்பதை கைமாற்றல் விலையிடுதல் அலுவலரின் திருப்திக்கு எண்பிக்குமாறு அவரைத் தேவைப்படுத்தலாம். அத்தகைய ஆள் அவ்வாறு எண்பிக்கத் தவறு மிடத்து, கைமாற்றல் விலையிடுதல் அலுவலர் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையை தீர்மானிக்கலாம் என்பதுடன், அதனை வரிமதிப்பீட்டாளருக்கு அறிவிக்கலாம். அதன்மேல் வரிமதிப்பீட்டாளர் விடயத்திற்கேற்ப, (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட இலாபங்களினதும் வருமானத்தினதும் அல்லது நட்டத்தின் தொகையை மதிப்பீடு செய்யலாம் என்பதுடன், அதற்கிணங்க வரிமதிப்பீடொன்றையும் செய்யலாம்.”;

(3) அப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவினை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(3அ) விதித்துரைக்கப்பட்ட முறையொன்றின் அடிப்படையின் மீது இப்பிரிவின் நோக்கங்களுக்காக கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை தொடர்பில் எவரேனுமாளுக்கும் மற்றும் ஆணையாளர் தலைமை

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 31
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

யதிபதிக்கும் இடையில் முற்பண விலை உடன்படிக்கை
யொன்று செய்யப்படலாம்.”;

(4) அப்பிரிவின் (4)ஆம் உட்பிரிவில்-

(அ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், ‘ஒரு
விலை என்று பொருளாகும்.’ என்னும்
சொற்களுக்குப் பதிலாக, ‘ஒரு விலை என்று
பொருளாகும்;’ என்னும் சொற்களை இடுவதன்
மூலமும் ; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை
உடனடுத்துப் பின்வருவதனைச் சேர்ப்பதன்
மூலமும் :-

“சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்” என்பது,
அவற்றில் ஒன்றோ அல்லது அவை
இரண்டுமோ வதிவற்றவர்களாகவிருக்கின்ற
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தகைய
இணைப்பொறுப்பு முயற்சிகளுக்கிடையிலான
ஏதேனும் பரஸ்பர உடன்படிக்கை அல்லது
ஏற்பாட்டின் கீழ் பருப்பொருளான அல்லது
பருப்பொருளற்ற ஆதனத்தின் கொள்வனவு,
விற்பனை அல்லது குத்தகை அல்லது
சேவைகளின் ஏற்பாடு அல்லது பணத்தைக்
கடனாகப் பெறல் அல்லது கடன் கொடுத்தல்
என்ற தன்மையிலானவொரு கொடுக்கல்
வாங்கலொன்று அல்லது அத்தகைய பொறுப்பு
முயற்சிகளின் இலாபங்கள், வருமானம், நட்டம்,
அல்லது சொத்துக்கள் மீது தாக்கத்தைக்
கொண்டுள்ள ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள்
என்று பொருளாகும் என்பதுடன், அத்தகைய
ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
பொறுப்பு முயற்சிக்கு வழங்கப்பட்ட அல்லது
வழங்கப்படவுள்ள நன்மை, சேவை அல்லது

வசதியுடன் தொடர்புடைய உறப்பட்ட அல்லது உறப்படவுள்ள ஏதேனும் செலவுக்கு அல்லது செலவீனத்துக்கான, ஏதேனும் பங்களிப்பு, ஏதேனும் ஒதுக்கம் அல்லது பிரித்தொதுக்குகை என்பவற்றையும் உள்ளடக்கும். பொறுப்புமுயற்சி யொன்று தவிர்ந்த, இருவரில் ஒருவர் வதிவற்ற வராகவுள்ள ஆளொருவருடன் பொறுப்புமுயற்சி யொன்று செய்யும் ஏதேனும் கொடுக்கல் வாங்க லானது செலுத்தப்படவேண்டிய வரித்தொகை யைக் குறைக்கின்ற அல்லது செலுத்தப்பட வேண்டிய வரித்தொகையைக் குறைக்கும் பயனு டைய விளைவுகளையேற்படுத்தும், அத்தகைய பொறுப்புமுயற்சிக்கும் வேறு ஆளுக்கும்மையில் அத்தகைய கொடுக்கல் வாங்கலின் நியதிகளை முக்கியமாகத் தீர்மானிக்கின்ற அத்தகைய பொறுப்புமுயற்சிகளுக்கும் வேறு ஆளுக்கு மிடையில் முன்னர் செய்யப்பட்ட உடன்படிக்கையொன்று இருப்பின், (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக இரண்டு இணைப்பொறுப்பு முயற்சிகளுக்கிடையில் செய்யப்பட்ட சர்வதேசக் கொடுக்கல் வாங்கல் ஒன்றெனக் கருதப்படுதல் வேண்டும்.

இப்பிரிவின் ஏற்பாட்டின் பொதுமைக்குப் பங்கமின்றி, ஏதேனும் செலவுக்கான கட்டணம் அல்லது சர்வதேசக் கொடுக்கல்வாங்கல் ஒன்றி லிருந்து எழுசின்ற வட்டி என்பன கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைக் கருத்திற்கொண் டும் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்;

“கைமாற்றல் விலையிடுதல் அலுவலர்” என்பது ஆணையாளர் தலைமையதிபதியினால் கைமாற்றல் விலையிடுதல் அலுவலர் ஒருவராக விதித்துரைக்கப்பட்ட எவரேனும் உண்ணாட்டரசிறை அலுவலர் என்று பொருள்படும். ; அத்துடன்

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 33
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(5) அப்பிரிவுக்கான ஓரக் குறிப்பில், “இணைப்பொறுப்பு முயற்சிகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல்களில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இணைப்பொறுப்பு முயற்சிகளுக்கிடையிலான சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களில்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 104-ஆம் பிரிவை உடனடிக் துப் பின்வரும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் பிரிவு 104-அ என்றவாறு பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 104-அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

“இணைப் பொறுப்பு முயற்சிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களில் இருந்துவரும் இலாபங்களும் வருமானமும் அல்லது நட்டம் கட்டுப்பாடற்ற நிபந்தனைக் குரிய விலையைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கப் படுதல் வேண்டும்.

104-அ. (1) பிரிவு 104இன் உட்பிரிவு (1)இல் குறிப்பீடு செய்யப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் அல்லாத இரண்டு இணைப்பொறுப்பு முயற்சி களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் வேறு கொடுக்கல்வாங்கலிலிருந்து எழுகின்ற, பெறப்படுகின்ற அல்லது திரளுகின்ற எவை யேனும் இலாபங்களும் வருமானமும் அல்லது அதில் உறப்படுகின்ற ஏதேனும் நட்டம் கட்டுப் பாடற்ற நிபந்தனைக்குரிய விலையைக் கருத்திற் கொண்டு ஆய்ந்தறிப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட இலாபங்களும் வருமானமும் அல்லது நட்டம் கட்டுப்பாடற்ற நிபந்தனைகளுக்கூரிய விலையைக் கருத்திற்கொண்டு ஆய்ந்தறியப்படவில்லை என ஒரு வரி மதிப்பீட்டாளருக்குத் தோன்றுமிடத்து, அவர் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட முகவரியிடப்பட்ட எழுத்தில், விடயத்திற்கேற்ப, அத்தகைய இலாபங்களும் வருமானமும் அல்லது அத்தகைய நட்டம் உண்மையில் கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலையை கருத்திற்கொண்டு தான் ஆய்ந்தறியப்பட்டுள்ளது என்பதை வரி மதிப்பீட்டாளர் திருப்தியுறும் விதத்தில் எண்பிக்கு மாறு அவரைத் தேவைப்படுத்தலாம். அத்தகைய

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

ஆள் அவ்வாறு எண்பிக்கத் தவறுமிடத்து வரி மதிப்பீட்டாளர், விடயத்திற்கேற்ப (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட இலாபங்களினதும் வருமானத்தினதும் அல்லது நட்டத்தின் தொகையை மதிப்பீடு செய்யலாம்.

(3) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை அந்நோக்கத்திற்கென விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் ஒரு முறையின் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(4) இப்பிரிவின் நோக்கங்களிற்கு-

(அ) பொறுப்பு முயற்சியொன்று (முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட பொறுப்புமுயற்சி) வேறொர் பொறுப்பு முயற்சியின் (இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட பொறுப்பு முயற்சி) கட்டுப்பாட்டில் நேரடியாகவோ அல்லது ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடையீட்டாளர் ஊடாகவோ வித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் அல்லது அத்தகைய அளவுக்கு பங்குபற்றுமாயின், அது இணைப்பொறுப்பு முயற்சியொன்று எனக் கருதப்படுதல் வேண்டும்;

(ஆ) “கட்டுப்பாடற்ற நிபந்தனைக்குரிய விலை” என்பது இணைப்பொறுப்பு முயற்சிகள் அல்லாத ஆட்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கலொன்றில் கட்டுப்பாடற்ற நிபந்தனைகளின் போது பிரயோகிக்கப்படும் ஒரு விலை என்று பொருளாகும்.”.

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 35
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

27. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 113ஆம் பிரிவு, அப்பிரிவின் உட்பிரிவு (5) என்பதை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது :-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
113ஆம் பிரிவைத்
திருத்துதல்.

“(6) உட்பிரிவு (5) இல் குறிப்பீடு செய்யப்பட்ட முதலீட்டு நிதியிலிருந்து முதலீடு செய்வதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிசூத்திரங்களை 2013, யூலை 1 ஆந் தேதியில் நிதியத்தின் வரவில் இருக்கின்ற நிதிகளின் ஏதேனும் பாகத்தைப் பயன்படுத்தாமலிருக்கின்றவிடத்து, அத்தகைய மீதியானது, விடயத்திற்கேற்ப, அத்தகைய வங்கியிடமிருந்து அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து அரசாங்கத்திற்குக் கொடுக்குமதியாகவுள்ள கடன் ஒன்றாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், திரட்டு நிதியத்திற்குக் கைமாற்றப் படுதலும் வேண்டும்.”.

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 121ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவினை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம், இத்தால் பின்வருமாறு திருத்தப் படுகின்றது :-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
121 ஆம் பிரிவைத்
திருத்துதல்.

“(3) ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின்போது தொழில் தருநர் ஒருவர் அத்தகைய சம்பளக் காலப்பகுதிக்கான அத்தகைய ஊதியம் தொடர்பில் கழிக்கப்படற்பாலதான வருமான வரித்தொகையைவிடக் கூடுதலான ஏதேனும் பணத்தொகையை ஏதேனும் சம்பளக் காலப்பகுதிக்காக எவரேனும் ஊழியரின் ஊதியத்திலிருந்து வருமான வரியாகக் கழித்திருக்கின்றவிடத்து, அத்தகைய வரிமதிப் பீட்டாண்டில் அல்லது அதனை உடனடுத்துவரும் வரிமதிப்பீட்டாண்டில் ஏதேனும் சம்பளக் காலப்பகுதிக்கான அத்தகைய ஊழியரின் ஊதியம் தொடர்பில் கழிக்கப்படற்பாலதான வருமானவரித் தொகையிலிருந்து கழிக்கப்பட்ட வருமானவரித் தொகைக்கு

கூடுதலான ஏதேனும் தொகையை குறைக்கலாம் என்பதுடன், அத்தகைய சீராக்கத் தேதியிலிருந்து இரண்டு கிழமைகளுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கலாம்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
135 ஆம் பிரிவைத்
திருத்துதல்.

29. 2011ஆம் ஆண்டின் 22ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 135ஆம் பிரிவு, அதன் உட்பிரிவு (1)இல் “அத்தகைய கூட்டிணைப்புத் தனிசுப் பிணையம் வழங்கப்படும் நேரத்தில் செய்யப்படுதல் வேண்டும்”, என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படு கின்றது :-

“அத்தகைய கூட்டிணைப்புத் தனிசுப் பிணையம் வழங்கப் படும் நேரத்தில் கழிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின் -

(அ) அத்தகைய கூட்டிணைப்புத் தனிசுப் பிணைய மானது மீளாய்வுக் காலப்பகுதிகளுக்காக மிதப்பு வட்டி வீதத்துடன் வழங்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய கழிப்பனவானது வட்டிவீதத்தின் அத்தகைய ஒவ்வொரு மீளாய்வுக் காலப்பகுதியும் தொடங்கு கின்ற நேரத்தில் கழிக்கப்படுதல் வேண்டும் ;

(ஆ) 2011, ஏப்பிறல் 1ஆந் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட ஏதேனும் கூட்டிணைப்புத் தனிசுப் பிணையத்துக்கு கொடுபடற்பாலதான வட்டி யானது 2011, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்குப் பின்னர் கொடுபடற்பாலதானதாக விருக்கின்றவிடத்தும் மற்றும் அது தொடர்பில் வட்டி மீதான வருமான வரிக் கழிப்பனவு எதுவும் செய்யப்படாமல் இருக்கின்றவிடத்தும், அத்தகைய கழிப்பன வானது அத்தகைய வட்டி கொடுக்கப்படும் அல்லது வரவு வைக்கப்படும் நேரத்தில் செய்யப் படுதல் வேண்டும் ;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 37
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(இ) இப்பிரிவின் கீழ் வருமான வரியின் கழிப்பன வெதுவும், 9 ஆம் பிரிவின் (ச) என்னும் பந்தியிற் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் வட்டியிலிருந்து அல்லது கழிப்பனவிலிருந்து செய்யப்படுதலா காது.”.

30. முதன்மைச் சட்டவாக்கத்தின் 140 ஆம் பிரிவு பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
140ஆம் பிரிவினை
திருத்துதல்.

- (1) “இச்சட்டத்தின் எந்த வங்கி” என்னும் சொற்கள் தொடக்கம் “அத்தகைய வருமான வரியைக் கழித்தல் வேண்டும் என்பதுடன்,” என்னும் சொற்கள் வரையான எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவதை இடுவதன் மூலமும்:-

“இச்சட்டத்தின் கீழ் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது கூட்டிணைப்புத் தனிசுப் பிணையமொன்றை வழங்குகின்ற கம்பெனி ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் இச்சட்டத்தின் கீழ் வருமானவரி விதிக்கப்படுவதற்குரிய ஆட்களுக்கு, விடயத்திற்கேற்ப, அதனால் கொடுக்கப்படும் அல்லது வரவுவைக் கப்படும் வட்டியிலிருந்து அல்லது அனுமதிக்கப்படும் கழிவிலிருந்து வருமான வரியைக் கழிப்பதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளதோ, அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது கம்பெனி ஒவ்வொன்றும் அத்தகைய வட்டிக் கொடுப்பனவு தொடர்பில் அத்தகைய வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது கம்பெனிக்கும் அத்தகைய ஆளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஏதேனும் உடன்படிக்கைக்கிணங்க, விடயத்திற்கேற்ப, அத்தகைய ஆளுக்கு அத்தகைய வட்டி செலுத்தப்பட்ட நேரத்தில் அல்லது அத்தகைய கூட்டிணைப்புத் தனிசுப் பிணையம் மிதப்பு வட்டி வீதத்துடன் வழங்கப்பட்டிருக்குமிடத்து, ஒவ்வொரு, மீளாய்வுக் காலத்தினதும் தொடக்கத்தில் அத்தகைய வருமான வரியைக் கழித்தல் வேண்டும் என்பதுடன்,”; அத்துடன்

- (2) அப்பிரிவிற் கான ஓரக்குறிப்பில், “வருமான வரி கழிப்பனவைத் தொடர்ந்து வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் கடமைகள்.” என்னும் சொற்களுக்

38 **2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

குப்பதிலாக, “வருமான வரி கழிப்பனவைத் தொடர்ந்து வங்கிகளினதும், நிதி நிறுவனங்களினதும் மற்றும் கம்பெனிகளினதும் கடமைகள்.” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
141 ஆம்
பிரிவினை
திருத்துதல்.

31. முதன்மைச் சட்டவாக்கத்தின் 141 ஆம் பிரிவு “அல்லது தனிசுப் பிணையம் நிதி நிறுவனம்” என்பதிலிருந்து “மீறுகையொன்று இடம்பெற்றுள்ளது என” என்பது வரையான எல்லாச் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக “ஏதேனும் கடன் பிணையத்தை வழங்கும் ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது கூட்டிணைப்புத் தனிசுப் பிணையத்தை வழங்கும் ஒரு கம்பெனி விடயத்திற்கேற்ப, 133 ஆம் அல்லது 135 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க வரிக் கழிப்பிணைச் செய்யவில்லையென ஆணையாளர் தலைமையதிபதி கருதுமிடத்து, அவர் விடயத்திற்கேற்ப, அத்தகைய வங்கிக்கு, நிதி நிறுவனத்திற்கு அல்லது கூட்டிணைப்புத் தனிசுப் பிணையத்தை வழங்குகின்ற கம்பெனிக்கு காரணமாகாட்டுவதற்கான சந்தர்ப்ப மொன்றை வழங்கியதன் பின்னர், 133 ஆம் அல்லது 135 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் மீறுகையொன்று இடம்பெற்றுள்ளது என” என்னும் சொற்களையும், இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
142 ஆம்
பிரிவினை
திருத்துதல்.

32. முதன்மைச் சட்டவாக்கத்தின் 142 ஆம் பிரிவின், “வங்கி அல்லது நிதி நிறுவனம்” என்னும் சொற்கள் அப்பிரிவின் (1) ஆம், (2) ஆம் மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளதோ அங்கெல்லாம் அத்தகைய சொற்களுக்குப் பதிலாக, “வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது கம்பெனி” என்னும் சொற்களை முறையே இடுவதன் மூலம் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
163 ஆம்
பிரிவினை
திருத்துதல்.

33. 2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவு இத்தால் பின் வருமாறு இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவிற்கான காப்பு வாசகத்தில் “செப்டெம்பர்” என்ற சொல்லுக்குப் பதிலாக “நவெம்பர்” என்ற சொல்லை இடுவதன் மூலமும்;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 39
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

- (ஆ) அவ்வுட்பிரிவின்கான மேலதிகக் காப்புவாசகத்தில் “62 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் அல்லது 65 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்” என்னும் சொற்களுக்கும், இலக்கங்களுக்கும் பதிலாக, “61 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (1) என்னும் உட்பந்தியின் அல்லது 61 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் அல்லது 62 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்” என்னும் சொற்களையும், இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;
- (2) உட்பிரிவு (3) இன் (ஆ) என்னும் பந்தியில் “வரிமதிப்பிடற்பாலதான வருமானம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “வரிமதிப்பிடற்பாலதான வருமானம்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ; அத்துடன்
- (3) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் புதிய பந்தியை இடுவதன் மூலமும் :-
- (அ) அவ்வரிமதிப்பீட்டாண்டை உடனடுத்துவரும் ஆண்டின் நவெம்பர் முப்பதாம் தேதியன்று அல்லது அதன் முன்னர் விவரத்திரட்டொன்றைச் செய்துள்ள அத்தகைய ஆளினால் கொடுபடற்பாலதான வருமானவரியின் வரிமதிப்பீடு எதுவும்,
- (i) அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு 2013 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டாக இருக்குமிடத்து, உடனடுத்துவரும் வரிமதிப்பீட்டாண்டின் நவெம்பர் முப்பதாம் தேதியிலிருந்து இரண்டு வருட காலப்பகுதி கழிந்ததன் பின்னர் ;
- (ii) அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு 2013 ஏப்பிரல் 1 ஆம் தேதியில் அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டாக இருக்குமிடத்து, உடனடுத்துவருகின்ற வரிமதிப்பீட்டாண்டின்

**2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

நவெம்பர் முப்பதாந் தேதியிலிருந்து
பதினெட்டு மாதங்கள் காலப்பகுதி
கழிந்ததன் பின்னர்,

செய்யப்படுதல் ஆகாது ; அத்துடன்

- (4) அப்பிரிவை (9) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலமும் :-

“(10) இச்சட்டத்தின் வேறு ஏற்பாடுகளில் முரணாகவுள்ளது எது எவ்வாறிருப்பினும், 2011, ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு கம்பெனியொன்றாக அல்லாத எவ்வேனும் ஆளின் ஒவ்வொரு வியாபாரத்திலிருந்தும் வர்த்தகத்திலிருந்துமான மொத்த விற்பனவு வரவானது முந்நூறு மில்லியன் ரூபாவை விஞ்சாத தாசவிருக்கின்றவிடத்தும் அத்துடன் ஆணையாளர் தலைமையதிபதியால் நிருவகிக்கப்படுகின்ற ஏதேனும் வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் அத்தகைய ஆள் இணங்கியொழுகாமல் இருக்கின்றவிடத்தும், அவ்வாறு 2011, ஏப்பிரல், 1 ஆம் தேதிக்கு முன் பெறப்பட்ட ஈட்டுகைகளை 2014, மாச்சு 31 ஆந் தேதியில் அல்லது அதற்கு முன்னர் ஏதேனும் வியாபாரத்தில் அல்லது வர்த்தகத்தில் முதலீடு செய்வதுடன், 2014, ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமானத்திரட்டைக் கொடுத்துதவுவதுடன் அடுத்து வருகின்ற ஏதேனும் காலப்பகுதிக்கு அவர் இச்சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுவார் என்ற எழுத்திலான பொறுப் பேற்பொன்றைச் செய்வாரெனின் அத்தகைய திரட்டானது ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய ஆள்மீது வரிமதிப்பீடெதுவும் அல்லது மேலதிக வரிமதிப்பீடெதுவும் அவ்வாறு வருமானத்திரட்டுக் கொடுத்துதவப்பட்ட அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு தொடர்பிலும் மற்றும் அந்த வரிமதிப்பீட்டாண்டை உடனடுத்துவருகின்ற ஐந்து வரிமதிப்பீட்டாண்டுகளுக்கும் செய்யப்படுதலும் ஆகாது.”

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
172ஆம் பிரிவை
திருத்துதல்.

- 34. முதன்மைச் சட்டவாக்கத்தின் 172 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-**

1. அப்பிரிவின் 2ஆம் உட்பிரிவில், “மீளாய்வு சபைக்கு” என்ற சொற்களுக்குப் பதிலாக, “2011, ஏப்பிரல் 1ஆம்

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 41
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

திசுதிக்கு முன்னர் மீளாய்வு சபைக்கு அல்லது 2011, ஏப்பிறல் 1 ஆம் திசுதியில் அல்லது அதன் பின்னர் வரி மேன் முறையீடுகள் ஆணைக்குழுவிற்கு” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்;

2. அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழான மேன்முறையீடு எதனதும் விசாரணை, முடிவுசெய்தல் என்பன தொடர்பில் ஏற்புடையனவானதல் வேண்டும். மீளாய்வுச் சபையானது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2011, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழான மேன்முறையீடு எதனதும் விசாரணை, முடிவு செய்தல் என்பன தொடர்பில் ஏற்புடையனவாதல் வேண்டும். விடயத்திற்கேற்ப, 2011, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் மீளாய்வுச் சபையானது அல்லது 2011, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் வரி மேன்முறையீடுகள் ஆணைக்குழுவானது” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.”.

35. 2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 204அ என்னும் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 204அ என்னும் பிரிவைத் திருத்துதல்.

- (1) இச்சட்டத்தின் அல்லது அதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதியின், விதியின் அல்லது கட்டளையின் ஏதேனும் ஏற்பாட்டை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இச்சட்டத்தின் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்பட்ட வேறு ஏதேனும் சட்டத்தின் அல்லது அவற்றின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதியின், விதியின் அல்லது கட்டளையின் ஏதேனும் ஏற்பாட்டை” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

- (2) அப்பிரிவிற்கான ஓரக்குறிப்பில், “சட்டத்தின் ஏற்பாடுகள்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இச்சட்டத்தின் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியால் நிருவகிக்கப்பட்ட வேறு ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகள்” என்ற சொற்களை இடுவதன் மூலமும்.

42 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
208அ என்னும்
பிரிவைத்
திருத்துதல்.

36. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான 208அ என்னும் இப்பிரிவின் இறுதியில் பின்வரும் சொற்களைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

“குழுவானது பொருட்கோடலுக்கென அதற்குச் செய்யப் பட்ட ஏதேனும் வேண்டுகோளை, அத்தகைய வேண்டு கோளானது கிடைக்கப் பெற்ற தேதியிலிருந்து ஆறு மாதங்க ளுக்குள் தீர்மானித்தல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
217 ஆம் பிரிவைத்
திருத்துதல்.

37. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் கடைசி யாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்திற்கான 217 ஆம் பிரிவானது “பங்கிலாபம்” என்ற சொல்லுக்கான வரை விலக்கணத்தின் (அ) என்னும் பந்தியின் உட்பந்தி (iv)இல் “இனத்தைச் சேர்ந்த பங்கிலாபம்; அத்துடன்” என்னும் சொற்க ளுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

“பங்கு இனத்தைச் சேர்ந்த பங்கிலாபம்; அல்லது

(v) கம்பனியொன்று அதன் பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை மீளவும் வாங்குமிடத்து, எவரேனும் பங்கு தாரருக்கு அத்தகைய கம்பெனியின் பங்குதாரர்கள் அத்தகைய பங்கு மீள வாங்குதலை கூட்டமொன்றில் அங்கீ கரித்த தேதியிலுள்ளவாறான விடயத்திற்கேற்ப, அத்தகைய பங்கிற்கான விலைக்கோரிப் பெறப்பட்ட சந்தை விலையை அல்லது அத்தகைய பங்கின் சந்தைப் பெறுமதியை விடவும் மேலதிகமான கொடுப்பனவு, ஏதேனும் இருப்பின், அம்மேலதிகக் கொடுப்பனவு; அத்துடன்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
திற்கான முதலாம்
அட்டவணையைத்
திருத்துதல்.

38. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்க த்திற்கான முதலாம் அட்டவணை, அவ்வட்டவணையின் பாகம் V இற்குப் பதிலாகப் பின்வரும் பாகத்தை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

“பாகம் V

35 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவிற்கான காப்பு வாசகத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் தொகைக்கு ஏற்புடையற்பால தான வருமான வரி வீதம்-

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 43
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(அ) 2013, ஏப்பிறல் 1ஆம் பாகம் I, பாகம் I அல்லது திகதிக்கு முன்னர் பாகம் 1ஆ இன்படி, தொடங்குகின்ற ஏதேனும் ஆனால் ஆக்கூடியது 20 வரிமதிப்பீட்டாண்டிற்கு, சதவீதத்திற்கமைவாக.

(ஆ) 2013, ஏப்பிறல் 1ஆம் பாகம் I, பாகம் I ஆ இல் திகதியன்று அல்லது உள்ளவாறு, ஆக்கூடியது அதன்பின்னர் தொடங்கு 16 சதவீதத்திற்கமைவாக. கின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு-

39. 2012ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத் திற்கான இரண்டாம் அட்டவணையானது, அவ்வட்டவணையின் பாகம் அ இன் 2ஆம் விடயத்தை உடனடுத்துப்பின்வரும் புதிய விடயத்தைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத் திற்கான இரண்டாம் அட்டவணையைத் திருத்துதல்.

“3. ஏதேனும் கூறு நம்பிக்கைப்பொறுப்பு முகாமைக் கம்பெனிக்கு வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் மீது-

(அ) 2013, ஏப்பிறல் 1ஆம் பாகம் அ இன்படி. திகதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு,

(ஆ) 2013, ஏப்பிறல் 1ஆம் திகதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு- 10 சதவீதம்.”

40. 2012 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத் திற்கான ஐந்தாம் அட்டவணையானது, இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத் திற்கான ஐந்தாம் அட்டவணையைத் திருத்துதல்.

44 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(1) அவ்வட்டவணையின் 22 ஆம் விடயத்திற்குப் பதிலாக,
பின்வரும் விடயத்தை இடுவதன் மூலமும் :-

“22. பிரிவு 58 இல் குறிப்பீடு செய்யப்பட்ட இலாபங்
கள் மற்றும் வருமானத்தின் மீதான வருமான
வரி வீதம்-

(அ) 2011, ஏப்பிரல் 1 ஆம் 15 சதவீதம்.
திகதிக்கு முன்னர்
தொடங்குகின்ற
ஏதேனும் வரிமதிப்
பீட்டாண்டிற்கு,

(ஆ) 2011, ஏப்பிரல் 1ஆந் 12 சதவீதம்.”;
திகதியன்று அல்லது
அதன் பின்னர்
தொடங்குகின்ற
ஏதேனும் வரிமதிப்
பீட்டாண்டிற்கு-

(2) அவ்வட்டவணையின் 23ஆம் விடயத்திற்குப் பதிலாக,
பின்வரும் விடயத்தை இடுவதன் மூலமும்:-

“23. பிரிவு 59இல் குறிப்பீடு செய்யப்பட்ட கப்பல்
களுக்கிடையே மற்றும் முகவராண்மைக்
கட்டணங்களிலிருந்துவரும் இலாபங்கள் மற்றும்
வருமானத்தின் மீதான வருமான வரிவீதம்-

(அ) 2011, ஏப்பிரல் 1ஆந்
திகதிக்கு முன்னர்
தொடங்குகின்ற
ஏதேனும் வரிமதிப்
பீட்டாண்டிற்கு, 15 சதவீதம்.

(ஆ) 2011, ஏப்பிரல் 1ஆந்
திகதியன்று அல்லது
அதன் பின்னர்
தொடங்குகின்ற
ஏதேனும் வரிமதிப்
பீட்டாண்டிற்கு- 12 சதவீதம்.”;

2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, 45
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

(3) அவ்வட்டவணையின் 40 ஆம் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய விடயங்களை உட்புகுத்துவதன் மூலமும்:-

- “41. பிரிவு 46அஇல் குறிப்பீடு செய்யப்பட்ட கோழிப் பண்ணைக்கான தொழிற் பொறுப்புமுயற்சியொன்றில் ஈடுபட்டுள்ள எவரேனும் ஆளின் இலாபங்களின் அத்தகைய பாகத்திற்கு ஏற்புடையற்பாலதான வருமான வரி வீதம்- முதலாம் அட்டவணைப் படி ஆனால், தனியாள் ஒருவருக்கு ஆகக்கூடியது 10 சதவீதத்திற்கமைவாக, கம்பெனியொன்றிற்கு 10 சதவீதம்
- “42. பிரிவு 56அ என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்து எவரேனும் ஆளின் இலாபங்கள் மற்றும் வருமானத்திற்கு ஏற்புடையற்பாலதான வருமான வரி வீதம்- முதலாம் அட்டவணைப் படி, ஆனால் தனியாள் ஒருவருக்கு ஆகக்கூடியது 12 சதவீதத்திற்கமைவாக, கம்பெனி யொன்றிற்கு 12 சதவீதம்.
- “43. பிரிவு 56ஆ என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்து எவரேனும் ஆளின் இலாபங்கள் மற்றும் வருமானத்திற்கு ஏற்புடையற்பாலதான வருமான வரி வீதம்- முதலாம் அட்டவணைப் படி, ஆனால் தனியாள் ஒருவருக்கு ஆகக்கூடியது 12 சதவீதத்திற்கமைவாக, கம்பெனியொன்றிற்கு 12 சதவீதம்.
- “44. பிரிவு 56இ என்பதில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் பொறுப்புமுயற்சியிலிருந்தான எவரேனும் ஆளின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் அத்தகைய பாகத்திற்கு ஏற்புடையற்பாலதான வருமானவரி வீதம் - முதலாம் அட்டவணைப் படி, ஆனால் தனியாள் ஒருவருக்கு ஆகக்கூடியது 12 சதவீதத்திற்கமைவாக, கம்பெனி யொன்றிற்கு 12 சதவீதம்.

46 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை(திருத்தச்)சட்டம்

“45. பிரிவு 56உ என்பதில் குறிப் முதலாம் அட்டவணைப் பீடு செய்யப்பட்ட பொறுப்பு படி, ஆனால் தனியாள் முயற்சியிலிருந்து எவரே ஒருவருக்கு ஆகக்கூடியது னும் ஆளின் அல்லது பங் 12 சதவீதத்திற்கமைவாக, காண்மையின் இலாபங்கள் கம்பெனியொன்றிற்கு 12 சத மற்றும் வருமானத்தின் வீதம். அத்தகைய பாசத்திற்கு ஏற் புடையற்பாலதான வருமான வரிவீதம்-

செல்லுபடியுள்ள தாக்குதல்.

41. இச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டின் ஏற்புடைமையின் பயனைக்கொண்டு, ஆணையாளர் தலைமையதிபதியினால் அல்லது அவர் சார்பாக, 2013, ஏப்பிறல் 1 ஆந் தேதியில் தொடங்கி இச்சட்டம் தொடர்பில் சபாநாயகர் சான்றுரை எழுதிய தேதியில் முடிசின்ற காலப்பகுதியின்போது எவரேனும் ஆளிடமிருந்து அறவிடப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட வரித்தொகையானது, ஆணையாளர் தலைமையதிபதியினால் அல்லது அவர் சார்பாக அத்தகைய வரியை அறவிட்ட அல்லது சேகரித்த அத்தகைய ஆளினால் இச்சட்டத்தின்கீழ் செல்லு படியுள்ளதாகவும் மற்றும் சட்டமுறையாகவும் அறவிடப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட வரித்தொகை எனக் கருதப்படுதல் வேண்டும் :

ஆயின், மேற்சொல்லப்பட்ட ஏற்பாடுகள் அத்தகைய காலப்பகுதியின்போது அறவிடப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட ஏதேனும் வரி தொடர்பில் ஏதேனும் நீதிமன்றத்தால் ஆக்கப்பட்ட ஏதேனும் தீர்மானத்தை அல்லது கட்டளையை அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில் தீர்க்கப்படாதுள்ள எவையேனும் வழக்கு நடவடிக்கைகளைப் பாதித்தல் ஆகாது.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நிறறல்.

42. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிறறல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்தேஹன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்